

, THE
BHARAT SCOUTS & GUIDES
BULLETIN
MADRAS STATE

Vol. 12

SEPTEMBER 1961

No. 6

OURSELVES.

A SERVICE TO REMEMBER:

The Scout Service at Subramanyeswaraswamy Temple, Tiruttani, during the Audikrithigai Festival has been one of the most important events during this month. Scouters and Rover Scouts drawn from Madras Corporation District, Chingleput District and Southern Railway rendered stupendous service at the temple during the hectic three days when thousands thronged the small shrine. Every Scout Law was put to test. It was really a problem for the Scouters and Rover Scouts to manage the Kavadi bearers who in their trance were infuriated when their progress was checked. The result was certain scouters were actually man-handled. Our Scouters bravely rose up to the occasion and admirably managed the situation.

Another soul striving incident which required to be recorded concerned a Rover Scout Leader of Southern Railway on Enquiry Duty. Late at night he got a telegram to the effect that his child passed away. Without a word to his colleagues, he reported the matter to the

Contingent Leader and obtaining his permission went home, attended to the funeral of his beloved child, returned back in post haste and assumed his "enquiry" duty. Here we see an instance of the Scout spirit. Doing good to all and being helpful to the humanity was considered greater by that Scout Leader than a personal calamity.

FLOOD RELIEF :

The Scouts and Guides of the State have done their best in collecting donations, clothes and sending them to the affected areas to help the needy affected by the recent flood.

NATIONAL SCOUT HOME :

The National Headquarters at New Delhi will soon be housed in its own new building at the Nation's capital. The construction of the building is fastly progressing and it is the duty of one and all in the movement to contribute to the early completion of this Scout Home. Still money is required to complete this huge project which will be a monument to the Scout tradition in this country. Srimathi Lakshmi Mazumdar, National Chief Commissioner (Guides) who is also the Chairman of the fund raising committee wishes that each Scout or Guide should have an opportunity to contribute his or her share and feel proud that he or she laid at least one brick in the National Home. It is requested

that Commissioners, ~~Scouters and~~ Guiders help in raising funds in their own area for the early completion of this fine Scout Home.

OUR FIRST STATE COMMISSIONER (SCOUTS) :

It is nearly ten years ago that Madras Bharat Scouts and Guides witnessed the passing away of its first State Commissioner (Scouts). Sri K. A. Nachiappa Gounder was associated for over a quarter century with the Scout Movement and occupied various ranks from the position of an Assistant District Commissioner. He rose up to the rank of a Provincial Commissioner in Hindustan Scout Association. When the Merger took place, he became the first State Commissioner (Scouts) of the Bharat Scouts and Guides. On this occasion let us pay homage to the departed leader.

AN IDEA FROM CANADA.

A scheme has been started by Scouts in Ontario to provide books for invalids and old people. Two telephone numbers are given to anyone who can't get out and all they need do is to ring in their book choice for the week. The books are collected from the local library and brought to the door-step by a Scout. All the Troops in the area are taking it in turns to provide the Saturday morning delivery service.

TROOP RECORDS—HANDMAID OF S.M.**Sri K. MADHAVAN****Office Manager, Bharat Scouts & Guides, Madras State**

Scouting is an interesting Game; the Game of games but a game with a purpose, namely to train the youth as good citizens; to train them to respect God and Country and to do good to all people. In this great task the responsibility of the Trainer is greater than that of the Trained. The Scoutmaster whose task it is to train the boys must be vigilant over his methods. It is likely that he overlooks a point or two in his hurry or forgetfulness. Herein comes the necessity for recording all his methods and using the records to serve him as a handmaid, to remind him often of his obligations.

Records in a troop may broadly be classified into two groups. The first being the **Basic Records** and the second the **Supplementary Records**. The Basic records in a troop are prerequisites for an efficient functioning of any troop. It helps the Scoutmaster from digressions and fixes his attention on the individual performance of the boy.

THE BASIC RECORDS

The Basic Records are (1) the Attendance Register (2) The Individual Record (3) Log Book (4) Accounts Book (5) Stock Book of materials in troop (6) Correspondence file (7) File of membership (8) Scoutmaster's personal diary.

It is needless to stress on the importance of an Attendance register in a troop. The success of a Scout Troop does not depend on the larger number of irregular Scouts but on regular Scouts though they may be small in number. The Attendance register will also indicate to the Scoutmaster the number of classes missed by each Scout and whether he misses particular types of classes. In my experience I have found that boys are regular for Games or Wide Games classes but often miss the Signalling and other classes where they are to undergo a bit of intellectual gymnastics. The Scoutmaster when he notices this can talk to the Patrol Leader of the Patrol, the boy belongs to, and arrange for the boy to make up his deficiency and join the fold soon.

The attendance register could be of the traditional type and in the following pattern.

Serial No.	Name	Date	Total no. of classes	No. of classes absent	Remarks

(To be continued)

குருளைச் சாரணப் பயிற்சியும் பஞ்சாயத்துக்களும்.

M. இராம் மோகன்

(கூட்டு மாநில நிர்வாக ஆணையாளர், மேற்கு தொகுதி.)

குருளைச் சாரணர் 8 வயது முதல் 11 வயது உள்ள பாலர்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பயிற்சிதான் குருளையர் பயிற்சி என்று சாரண இயக்கத்து மூன்று பிரிவுகளில் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.

சாரணயத்தின் நோக்கம் பாலர், வாஸிபர், குமரர் ஆகியவர்களை நல்ல குடிமக்களாக வளர்த்து நாட்டுக்கு நாணயமுள்ள திறமையுள்ள தொண்டர்களாகக் கொடுப்பதே. வயது, அனுபவம், உடல் பலம் ஆகியவற்றை மனதில் கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முறையில் இந்த பயிற்சி திட்டம் அமைந்துள்ளது.

பாலர்களாகிய குருளைச் சாரணருக்குச் (Cub Scouts) சாரணிய நோக்கத்தில் இப்பயிற்சியால் முதல் விதை விதைக்கப்படுவதுடன் வாஸிபர் சாரணராகப் பயிலுவதற்கான விருப்பத்தையும் உண்டாக்குகிறது. மேலும் அதற்கான வழிதுறைகளையும் வகுத்துள்ளது இந்த குருளைச் சாரண பயிற்சியில்.

நிற்க, இந்த பயிற்சியைக் கல்விமாண்கள் கூர்ந்து கவனித்தலோடு இதில் பழகினால், இது ஒரு நன்குடி மக்கள் கல்விப் பயிற்சி என்பதை உணர்ந்து மகிழ்வார்கள். பொதுமக்கள் தம் பிள்ளைகளை இப்பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம், தம் பிள்ளைகளிடம் நடை, உடை, பேச்சு, ஒழுக்கம், நல்திறன் ஆகிய மாறுதல்களைக் கண்டு, இது ஒரு நல் வாழ்க்கைக் கலைப் பயிற்சி என்று அறிந்து போற்றுவார்கள். இதைப் பற்றிய நன்மைகளை எத்தனைப் பக்கங்கள் எழுதினாலும் போதுமான அளவு விளக்கிவிட முடியாது. எனவே, நேரடிப் பயிற்சி பெறுவதாலும், அவ்வித பயிற்சி பெருவோரின் மாறுதல்களைத் தொடர்ந்து கவனித்தாலும், இந்த பயிற்சியின் நோக்கம், வழி, முறை, பலன் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம், ஆதரித்து போற்றவும் முடியும்.

இன்றைய நிலையில் எல்லா பஞ்சாயத்துகளும், ஆரம்ப கல்விக்குப் பொருப்பேற்றுள்ளன. ஆரம்பக் கல்வி பயிலும் பாலர்களின் உயர்ந்த பட்ச வயது 10-11 தான் இருக்கும். எனவே இந்த வயது

குருகைச் சாரணப் பயிற்சிக்குத் தகுந்தது. இவர்களுக்கு இப்பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதை ஒவ்வொரு பஞ்சாயத்து உறுப்பினரும், தலைவரும், ஆணையாளரும் தெரிந்து கொண்டால் இப்பயிற்சிக்கு முதலிடம் அவர்களே அளிப்பார்கள் என்பது வெளிப்படையாகும்.

1. இந்தப் பயிற்சி நல்குடி மகனாகச் சிறுவனைப் பழக்குவதுடன் 12 வயதுக்குமேல் சாரணப் பயிற்சியைத் தொடர்ந்து பெறும் விருப்பத்தையும் தூண்டுகிறது.

2. பள்ளிக்கூடம், வீட்டு நேரம் போக, மற்ற நேரத்தில் இப்பயிற்சியைப் பெற ஏற்பாடு செய்வதால் தீய கூட்டுறவுக்கு இறையாகாமல் சிறுவரை காக்கிறது.

3. ஒரேவிதக் கொள்கை, உடை, பேச்சு, பாங்கு உள்ள சிறுவர்களுடன் நம் சிறுவனும் இருந்து பழகிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4. சிறுவர்கள் விரும்பும் பொழுது போக்குக்கான பாட்டுகள், விளையாட்டுகள், கதைகள், வெளிவாசங்கள் ஆகியவைகளைச் சாதகங்களாகக்கொண்டு, அவர்கள் அறியாவண்ணம், அவர்களுக்கு படிப்பும் போதிக்கிறது.

5. மனதையும், உடலையும் ஒத்து வளர்க்கிறது.

6. பிறர்க்கு தொண்டு செய்யும் விருப்பத்தை உண்டாக்கி, செய்யும் திறத்தையும் பழக்குகிறது.

மனித சமூகத்துக்கு வேண்டியதான தன்னடக்கம், பணிதல், சுறுசுறுப்பு, சுயநம்பிக்கை ஆகிய மேலான பண்புகளை இவர்களில் பக்குவப்படுத்துகிறது.

சிறுவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்த சில வாரங்களில் இதன் சட்டமாகிய "மூத்தவர்கள் சொற்படியே குருகையர்கள் செய்வார். குருகையர்கள் விநயமுடன் சுத்தமாக இருப்பார்," என்பதை அறிந்து அதன்படி நடக்கின்றார்கள். பெற்றோரும் இது தெரிந்த மற்றோரும், குருகையர் ஆசானும் சிறுவர்கள் தம் சட்டப்படி நடந்து வருவதை நேராகப் பார்க்கிறார்கள்.

இவன் ஒரு குருகைச் சாரணன் என்பதற்கான சின்னமும் அவனுடைய மிக செட்டான சீருடை (Simple Uniform) யில் அணியப்படுகிறது. அந்தச் சின்னத்தை அணியும்போது, ஒரு சடங்கு நடக்கும். அந்தச் சடங்கில் இந்தச் சிறுவன் ஒரு வாக்குறுதியும் செய்கிறான்.

அந்த வாக்குறுதி: “கடவுளுக்கும் என் நாட்டுக்கும் என் கடமையைச் செய்து குருணையர் சட்டப்படி நடக்கவும், நானும் ஒரு உதவி செய்யவும் என்னுடைய முயற்சி செய்கிறேன் என்று நான் வாக்குறுதி செய்கிறேன்” என்பது. இந்தச் சடங்கு செய்கையில் காணுவோர் எவரும் இப்பயிற்சி சிறுவர்களுக்கு என்ன செய்துள்ளது என்பதைக் கண்ணால் காணுவதுடன், அவன் எதிர்கால உன்னத நிலையின் படத்தைத் தம் மனக் கண்முன் காணுவார்கள் என்பது திண்ணம்.

எனவே, இத்துணை நேர் பலனளிக்கும் இந்தச் சிக்கனமான குடிமக்கள் பயிற்சியை ஒவ்வொரு சிறுவனும் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கும் பொருப்பு மூத்தவர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இதன் உண்மை உருவத்தையும், பலனையும் மூத்தவர்கள் நம்புவதற்கான ஒரு வழி, அவர்கள் இப்பயிற்சி கொடுக்கத் தகுதியனராகத் தம்மை ஆக்கிக் கொள்வதே.

நமது மாநிலத்திலமைக்கப்பட்ட, பஞ்சாயத்து யூனியன்களுக்கு சுற்றறிக்கைகளும், விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு முழு விவரங்களை விளக்குவதற்கு, மாநில நிர்வாக ஆணையாளர்கள், அவர்களது சுற்றுப் பிரயாணங்களில் யூனியன் காரியாலயங்களுக்கு விஜயம் செய்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, யூனியன் கௌன்சில் தலைவர்களும், ஆணையாளர்களும் இந்த இயக்கத்தை ஒவ்வொரு பகுதியிலும் பரவுவதற்கு வேண்டிய பொருளாதார நிலையையும், பள்ளித்தலைமை ஆசிரியர்கட்கும், மற்றவர்கட்கும் குறிப்புகளும் அனுப்பி உதவுவார்களென நம்புகிறேன்.

EXPIRED.

A Civil Defence test was on, local Scouts were called in to act as 'guinea pigs' playing the part of the wounded after a mock air raid. One Scout was supposed to lie on the ground and wait to be rescued. Time went on and the first-aid people got behind with their work. When they finally arrived the Scout was missing and in his place was this message 'Have bled to death and gone home'!

YOU ARE RIGHT IF YOU KEEP TO THE RIGHT

**Kumari C. John, Deputy Camp Chief and State
Organising Commissioner (Guides).**

'Tracking signs' is one of the tests for Tenderfoot. It is quite an easy and interesting topic that has great scope for fun and adventure in the open.

But, just one little point. On which side of the road should the tracking signs be laid? We should safeguard the youngsters in their mad rush to reach the hidden treasure. So the tracking signs should be laid on the RIGHT SIDE of the road.

The reason is pedestrians walk on the right side of the road and traffic keeps to the left side of the road. "KEEP TO THE LEFT" is for the TRAFFIC. None of us need be a lorry or bus or bullock cart and move amidst various other vehicles!

KEEP TO THE RIGHTSIDE AND FACE THE ONCOMING TRAFFIC-This is the High Way Code.

The origin of the High Way Code dates back to the times of horses in England. Horses are mounted from the left side and transports like horse carts, pony chaise etc. begun keeping to the left side of the road.

When you keep to the right side of the road you are facing the oncoming traffic and there is no fear of any vehicle knocking you down from behind. You are facing the motorist and he can see your movements and both can move without getting in each other's way.

But instead, if we walk on the left side of the road along with the traffic we have no way of escape from the fast and slow and overtaking traffic, as we have no eyes on the back of our heads!

In big towns and cities there are pavements and kerbs provided in the main roads. Where such provisions exist, keep to the

pavements. It is an act of Civic Sense and Common Courtesy. COURTESY DOES NOT COST. But it can cost our precious lives if we are not courteous enough to keep to the pavement.

Often people walking in opposite directions have to use the same pavement. Then which side of the pavement should the pedestrians choose ?

The pedestrians facing the oncoming traffic should use the side nearest to the road and pedestrians walking with their backs to the oncoming traffic should keep to the pavement away from the road.

Since all this much of 'Road Sense' involves when we send the youngsters on tracking expeditions, and later on Scout Pace, laying and following trails and message carrying etc., it would be well worth bringing all these to the notice of the youngsters.

THE EXPERT.

Many of us have heard it said that an expert is a perfectly ordinary fellow away from home, but you may not have heard the following definition offered by the Training Team : "The expert is the man who competently avoids all the minor mistakes as he sweeps serenely towards the grand fallacy".

TEN YEARS HAVE PASSED AWAY

(A. V. Jayachandran)

AUGUST 1961 : This month reminds us of the passing away of one of the illustrious leaders, the Scout Movement had. He was the first State Commissioner of the Bharat Scouts and Guides. To think of Late Sri K. A. Nachiappa Gounder was to think of a good leader, a great worker, and above all an ideal Scout. His life had been a life of a Scout ever inspiring others to endless selfless work, ever enriching the environs with his radiant and buoyant spirit.

To think of him is to think of a busy bee gathering sweet honey from numerous flowers, so that others may drink and enjoy. From politics to Local Administration and from co-operation to Scouting, his fields of activity were many and varied and he enriched all of them by his earnestness and sincerity. His power of work is unequalled.

Sri Nachiappa Gounder entered public life even while he was a Student. Since then he had taken service to the people as his "duty" and with the tenacity of an ideal Scout he had discharged it most successfully.

The list of Sri Nachiappa Gounder is a poem of selflessness. He had long developed a particular detachment from the pettiness and meanness of controversy. He never uttered a rebuke and if he did so, it was always free from venom of any personal taint.

He had his schooling in Salem. While reading in Pachayappa College in the Intermediate class, he was elected to the Salem District Board. Sacrificing studies for service, Sri Nachiappa Gounder dived himself deep in public life and carved himself a niche in the hearts of those for whom he had toiled ceaselessly. He was elected to the Legislature and another new vista opened to him. Here too he was an undaunted hero expressing his frank views on men and matters. He served on many committees and did yeoman service in painting a true picture of the State for the guidance of the State Government.

Service was the Key-note of his life and it was service that had taken his life away prematurely. Sri Nachiappa Gounder developed tuberculosis in the later part of his life and appeared to be getting better. Nobody doubted that that apparent healthy appearance would prove to be the flicker of the extinguishing flame as Sri Nachiappa Gounder breathed his last while starting out from his room to attend the session of the Legislative Assembly on **AUGUST 21, 1951.**

CHARITY BEGINS AT HOME

S. R. RAMACHANDRAN



The Scout Movement has stood the test of time and the organisation has now spread throughout the world. The inherent principles are becoming more and more apparent and today the value of the scout movement has been realised by far more people than hitherto.

The motto and the ten laws are so comprehensive that the boy's or girl's character, manners and habits are moulded on sound lines conducive to his or her proper growth.

Being an old scout I am being reminded almost every day about the value of scouting and the benefits I have derived due to my having been in this movement actively for more than a decade.

The title for this article is an old proverb and its meaning if fully understood and acted upon will open out a vast scope for any one to face any problem in life boldly, squarely and independently. This proverb when looked at with an open mind i.e. without any previous ideas about it, certain inevitable conclusions pose themselves clearly before us.

Being good is more important and fundamental than doing good.

Practicing the profession will be more effective and understandable than profession without practice.

Reformation of Society can start only with the reformation of an individual.

Organisation is built only for the sake of the individual.

One can give only what he has and not what he has not got.

Charity when done with a motive ceases to be charity and when practised and pursued ceases to be virtue.

When something is given away there is a sense of relief and freedom not easily explainable.

Our attention should be more in ourselves than on others.

To be sensitive is to invite trouble to ourselves but to be more sensitive daily in life is like a flower without perfume, Temple without God and food without any taste.

In being sensitive only one can realise the value of charity and humility in charity. Many great men have said that the right hand should not know what the left hand gives.

The tests for the proficiency badges introduced in Scouting are of great value as these shape and mould and refine the children and make them good citizens, useful to themselves and the Society.

DO IT PROPERLY.

(from a Commissioner's Note Book.)

B. P. Says "Scouts have to drill to enable them to be moved quickly from one point to another in good order. Drill also sets them up and makes them smart and quick."

Putting up an indifferent performance on a ceremonial occasion is not only bad for the reputation of our Movement with the general public, it also deprives our Scouts of the joy which comes from the performance of a job well done.

After all, drill isn't, as B. P. told us, the prerogative of the Army. Nor is it a matter of bellowing commands and stamping the feet. Words of command should be no louder than is necessary to achieve the required results. Certainly Drill can be done without commands, with great fun and good results too.

Drill can, in fact, be just as smart, if not smarter when carried out quietly. A little drill should be included in our programmes. The teaching of drill as of any other subject requires from the instructor knowledge, commonsense, imagination, enthusiasm and understanding of the boys. Let us make sure, by practice and rehearsal, that every one taking part knows exactly what he has to do and how to do it properly.

BHARAT SCOUTS AND GUIDES, TIRUTTANI

Sri Subramanyeswara Swami Annual Audikrithigai Festival Service Camp

August 2 to 6, 1961

It was a privilege and pleasure for 218 Scouters and Rover Scouts of the Madras State Bharat Scouts and Guides and of the Southern Railway to render service to the nearly 3 lakhs of pilgrims who assembled at Sri Subramanyeswaraswamy Hill Temple at Tiruttani from August 2 to 6, 1961. The Rover Scouts of the Southern Railway were continuously doing service for the past eight years and during the Audikrithigai 1961, a combined service was attempted. Sixty six Rover Scouts from Southern Railway and 152 Rover Scouts and Scouters from Madras State (Madras city and Chingleput District) totalling 218 undertook the onerous tasks of regulating the huge crowd which thronged the 400 feet high temple to have Darshan of the Warrior God of Tiruttani. Nearly 12 thousands Kavadi bearers who rushed to the temple top with frenzy through out the day and night for three consecutive days were a problem to the Service corps, but however they were able to manage them also tactfully.

The squad which looked after the lost children and property did good service by locating over 180 lost children and adults.

The Camp was in charge of Sri M. J. Veeraraghavalu, Assistant State Organising Commissioner, Southern Railway and the Madras contingent was led by Sri L. Sreeraman, Assistant Deputy Camp Chief, District Scout Organiser and assisted by Sri D. Govindarajan, Assistant District Commissioner (Scouts). Sri R. Messiah Doss, Deputy Camp Chief, Joint State Organising Commissioner (Scouts) supervised the arrangements on all days. Sri T. R. Kothandaram Mudaliar, B.A., B.L., Assistant State Commissioner (Scouts) inaugurated the Service Camp on August 2nd.

At the valedictory meeting held on August 6, 1961, Sri P. R. Ganapathi Pillay, Honorary State Secretary presiding, Sri D Ramalinga Reddi, M.A., B.L., Deputy Commissioner, Hindu Religious Endowment Commission, highly appreciated the services rendered by the Rover Scouts, and Scouters and delivered an interesting and instructive address Sri T. R. Kothandaram Mudaliar, Assistant State Commissioner (Scouts), Sri M. J. Veeraraghavan, Assistant Deputy Camp Chief and Assistant State Organising Commissioner, Sri A. V. Jayachandran, Headquarters Commissioner for Literature and Publicity, Sri R. Messiah Doss, Deputy Camp Chief and Joint State Organising Commissioner (Scouts), and Sri L. Sreeraman, Assistant Deputy Camp Chief and District Scout Organiser also addressed the campers. Sri D. Govindarajan, Assistant District Commissioner, proposed a vote of thanks.

*(Excerpts from the report of Sri L. Sreeraman,
District Scout Organiser, Saidapet).*

MONEY AIN'T EVERYTHING.

Speaking of the problems of running the Scout Movement without sufficient funds, an American Scout Executive recently overheard the following remark :

“ Money ain't everything—but it sure is far out in front of whatever comes second ”.

எழுபது ஆண்டு இளைஞர் வாழ்க.

B. M. ரெட்டி

இவரேநம் கோதண்ட ராமனார் தம்பி
 ஈரமிகு நெஞ்சத்து இனியவர்கான் தம்பி
 உறுதியுடன் உழைத்துழைத்து உயர்ந்தவரே தம்பி
 ஊழைமாற்றும் இராமபிரான் உறுபக்தர் தம்பி
 என்றுமுள வழக்கறிஞர் இனியபணி தம்பி
 ஏற்று இன்றும் ஆற்றிவரும் இன்பரிவர் தம்பி
 ஒரு சென்னை நகர் தந்தை யாயிருந்தோர் தம்பி
 ஓங்கு பொருள் துறை-திட்டம் உதவியவர் தம்பி
 கல்வியில் மாணவர்க்குக் கன உணவு தம்பி
 கால் கோலி வைத்தவருள் கருதுபவர் தம்பி
 சரியான குடிமகனைத் தந்துதவும் தம்பி
 சாரணிய இயக்கமதில் சார்ந்திருந்து தம்பி
 தனியாக நால்பத்து ஆண்டளவில் தம்பி
 தனேநல் தொண்டாற்றி வருகின்றார் தம்பி
 நலமாக இன்றுநம தியக்கத்தின் தம்பி
 நாயகருள் நாட்டுதவி ஆணையாளர் தம்பி
 படிப்பினையாய் இவர் வாழ்க்கைப் பலகாலும் தம்பி
 பாலருக்கும் வாணிபர்க்கும் குமரருக்கும் இருக்கும்
 மறைந்துள்ள மறைந்தில்லா மலரோன் தன் அருளால்
 மா! டி. ஆர், கோ அவர்கள் வாழ்க! வாழ்க! என்போம்;

HIMALAYA WOOD BADGE.

Scouter J. Samuel of Mailoor Estate, Nilgiris, has successfully completed Part ONE (Theory) of the Himalaya Cub Wood Badge and has been issued Certificate No. 6/61 dated 24-7-1961.

உழைப்பின் வெற்றி



★

பள்ளி - அருகில் ஒரு பள்ளி தோன்றியது; அது இருந்தது ஒரு மரக் கட்டிடம்தான். இப்பள்ளியில் படிக்க சிறுவன் விங்கனையும், அவனது தங்கையையும் தாய் அனுப்பி வைத்தாள். “எழுத்தும் படிப்பும் தான் நீங்கள் பெரியவர்களான பின் அறிவாளிகளாகவும் நல்லவர்களாகவும் விளங்க உதவும்” என்பது அன்னை யின் அருள் வாக்கு. என்றும் இதை விங்கன் மறந்ததில்லை.



இன்டியானா : விங்கனுக்கு ஏழு வயதான போது குடும்பம் இன்டியானா விலுள்ள ஒரு பண்ணையில் குடியேறியது; அப்போது அப்பகுதி காடாகவே இருந்தது. புதிய வீடு கட்டுவதற்காக விங்கன் குடும்பம் காட்டைக்களையும் வேலையில் முனைந்தது. மழைக்காலம் விரைந்து வந்து கொண்டிருந்ததால் அவசரமாக அவர்கள் மரவீடு ஒன்றைக் கட்டி முடித்தனர். இங்கு பள்ளிக்கூடம் இல்லாததால் சிறுவன் விங்கன் பண்ணை வேலையில் ஈடுபட்டான்.





★

துயரம் - 1818-ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் நாட்டுப்புறங்களில் ஒரு புதிய நோய் தோன்றி, ஏராளமான மக்களையும், கால்நடைகளையும் பலி வாங்கியது. லிங்கன் தாய் நோய் வாய்ப்பட்டு ஒரு வாரத்திற்குள் இறந்து போனார். அன்புத் தாய்க்கு அரும்பாடுபட்டு அனைவரையும் வாழ்வித்த அன்னைக்குச் சவப்பெட்டி சமைப்பதில் தந்தைக்கு உதவினான் சிறுவன் லிங்கன்.

★

★

தனிமை - நடுக்கும் குளிருடன் தனிமைக் கொடுமை வேறு லிங்கன் குடும்பத்தை வாட்டியது. அன்னையை இழந்த குழந்தைகள் அரவணைப்பின்றித் தவித்தன. உணவுக் காகத் தந்தை காட்டில் வேட்டையாடச் செல்வது நீடித்தது. காட்டில் மரக் குடிலில் குழந்தைகள் நெடுங்காலம் தனிமையில் வாழ்ந்தன. ஒன்பதே வயதான சிறுவன் லிங்கன் தான் இரவு நேரங்களில் தங்கைக்கு உறுதுணை.

★



DISTRICT NEWS

BODINAYAKANUR

Commissioner Sri A. Lourdusami and the Health Officer Sri C. S. Mani of the Bodinayakanur Municipality, organised two functions (1) “ஈ ஒழிப்பு வாரம்” on July 6, 1961 and (2) “உலக சுகாதார தின விழா” on July 7, 1961 at Bodinayakanur when processions, public meetings and Drama Demonstrations were held befitting the occasion. Scouts and Scouters of Gandhiji Scout Troop of the VII Ward Municipal Basic School rendered useful service under the able and enthusiastic leadership of the Scout Master M. Palanichami on all occasions. Services rendered by Scouts here were much appreciated by the public.

CENTRAL MADRAS

The Annual Meeting of the Central Madras Bharat Scouts and Guides was held on July 13, 1961 at the Wesley High School and Sri K. M. Cherian, President and Sri S. B. Hussainy, Secretary were unanimously elected.

A games rally of Central Madras Bharat Scouts and Guides was held on August 5, 1961 at the Wesley High School grounds. Sri K. M. Cherian, President of the Association presided over the rally. Srimathi D. L. Gopal Ratnam State Commissioner for Guides declared the games rally open.

Two Welsh Guides, Miss Remington and Miss Doe accompanied by Kumari Bakkiamuthu, Deputy Camp Chief, visited the games rally and they were very much impressed with the Rally.

Light refreshments were served. Sri Cherian was pleased to meet all expenses incurred in connection with the Rally.

KATTUMANNARKOIL

Thirty scouts under the leadership of their Scoutmaster, Sri K. Muthuvelayutham Pillai, rendered service at the local Mariammankoil on the car festival and fire festival day on August 13, 1961 and maintained order in co-operation with the police department.

KUMBAKONAM

Scouts and Scouters of the Town High School and the Native High School, Kumbakonam rendered service at the Feeding Centre, Town High School, Kumbakonam, where about 2,500 victims affected by flood were fed for six days. Scouters belonging to the Municipal Schools rendered service at the various Feeding Centres organised by the Kumbakonam Municipality. Scouters of the Local Association, Kumbakonam helped to plug the breaches and raise bunds on the Cauvery and the Arasalar river banks.

MADRAS CORPORATION

The Madras Corporation Bharat Scouts and Guides celebrated the Independence Day at its Headquarters on August 15, 1961. Sri R. Balasubramanian, I.A.S., Commissioner, Corporation of Madras, presided over the function. Sri S. G. Vinayagamoorthy, M.A., District Scout Commissioner welcomed the guests. Dr. Srinivasan, Leader, Congress Municipal party hoisted the National flag. After review and march past, Sri P. V. Krishnamoorthy, Educational Officer proposed a vote of thanks.

The Scout Band composed of the Scouts of the Corporation played National Anthem.

MADURAI

A Guiders Club Meeting for Guiders of Madurai City was held in O.C.P.M. Girls High School, Madurai, on Monday the July 3, 1961.

Annual General Body Meeting of the Madurai District Bharat Scouts and Guides Association was held in the premises of the Annakuli Mandapam Middle School at Madurai, on Saturday the July 15, 1961, Sri L. Alagusundaram Chettiar, President of the Association presiding

Income and Expenditure for 1960-61 and the Budget Estimate for 1961-62 were read and approved. Members for the Executive Committee were elected. The following gentlemen were elected as office-bearers for 1961-62:

Sri L. Alagusundaram Chettiar, President Sri S. Devasahayam, Chairman, Madurai Municipality, Sri R. Nagaraj and Kumari R. Rajammal, Inspectress of Girls Schools, Madurai, as Vice-Presidents.

The Association placed on record its deep sense of gratitude to Sri S. Krishnamachari, B.A., Special Deputy Collector, Kallar Reclamation, Madurai, for all his valuable services rendered to the Scout Movement under Kallar Reclamation Scheme in Madurai District and a resolution was passed to that effect.

Scouts of the A.C. High School, Tallakulam went to Othakadai on Camp and stayed there for 2 days. i.e. on July 29 and 30, 1961. Sessions on Tenderfoot and Second Class Tests were conducted and Practical lessons were taught in outdoors at the Camp. Patrol system was insisted upon at the Camp. At the Camp Fire on the night of July 29 varied and interesting items were gone through. Sri T. N. Bhumathan, District Scout Organiser, Madurai, visited the Camp and assisted the Scouters.

MANNARGUDI

Service : The Scouts of Tilak Group, National High School, Mannargudi rendered valuable service by assisting the members of the Flood Relief Committee, Mannargudi in serving meals to the flood victims numbering about 400 at the local Sri Rajagopalaswami Temple.

Tilak Jayanthi. The Tilak Group (Scouts and Guides) celebrated the Tilak Jayanti on July 23, 1961. Sri G. Daniel, Assistant District Commissioner for Scouts presided over the function. The Scoutmaster gave a talk on "Tilak and Scouting". After a vote of thanks proposed by the Assistant Scoutmaster, sweets were distributed to the Children.

SOUTH MADRAS

A non-continuous week-end training Course for Cubmasters was inaugurated on Sunday the August 13, 1961 at the P. S. High School, Mylapore by Sri H. Ramanathan, District Commissioner

(Scouts). Sixteen trainees are attending the Course. Sri L. Sreeraman, Assistant Deputy Camp Chief is in charge of the training course.

* * *

Under the auspices of the Raja Muthiah Scout Group, Raja Annamalaipuram, a Campfire was conducted on August 19, 1961 at the School premises. Sri H. Ramanathan, District Commissioner (Scouts) declared the Campfire open. Sri T. V. Krishnamurthy, Group Leader (Scouts) was the Officer in charge of the Campfire.

* * *

The Subramanya Scout Group had been on a two days' camp on August 19 and 20, 1961 at Dr. Arundale Camping Centre, Perungudi. More than fifty boys camped with Sri V. G. G. Sarma, Group Leader as the Scouter-in-Charge, assisted by Sri T. R. Srinivasan, Cubmaster and others.

SALEM

Nachiappa Rover Crew, Salem contributed Rs. 5/- to the Madras Flood Relief fund. The amount was sent to the Chief Minister, Madras.

* * * *

ஆகஸ்டு 6, 1961 இல் சேலம், பொருட்காட்சியை திறந்து வைத்த கேரள அசெம்பிளி சபா நாயகர் திரு. முகம்மது கோயா அவர்கள் பாரத் சாரணர் சாரணிகள் சங்க ஸ்டால்களையும் திறந்து வைத்து சாரணர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது என குறிப்பிட்டார்கள்.

சேலம் கோர்ட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது நான்கு பிரிவாக ஆகஸ்டு 8 முதல் 11 முடிய 235 சாரணர் திரி சாரணர், சாரணாளர்கள், பொது மக்களுக்கு சேவை செய்தனர். கோவில் டிரஸ்டிகள் சேவை மிகவும் பாராட்டி பேசினர்.

* * * *

சேலம் நகர சாரண சாரணியர் சங்க வருடாந்திரப் பேரவைக் கூட்டம் சேலம் மாவட்டம் சாரண சங்க அலுவலகத்தில் ஜூலை 2, 1961 இல் கூடி கீழ்க்கண்டவர்களை 1961-62 ஆம் ஆண்டுகளின் அலுவலர்களாக தேர்ந்தெடுத்தது:

தலைவர். திரு. V. வெங்கட்ராமன் B.A, B.T., துணைத்தலைவர் திரு. K. A. விஸ்வநாதன், செயலாளர். திரு. K. தேவராசன் துணைச் செயலாளர்கள் :- திரு. A. குலாம் காதர், திருமதி. T. ருக்மணி பொருளாளர். திரு. C. பெரியண்ணன், பாடி அதிகாரி திரு. G. கிருஷ்ணசாமி, B.A. B.L.,

செயற்குழு அங்கத்தினர்கள் 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டம் இனிது முடிவுற்றது.

TIRUKALIKUNDRAM

A second Training Camp for 24 Cubmasters was organised under the auspices of Tirukalikundram Panchayat Union at the Zamindar's Tope at Mahabalipuram from July 17 to 23, 1961. At the Visitors' Day meeting, Srimathi Rathnam presiding, Sri N. Thambiran Nayagar, Union Chairman, Sri A. S. Rathnam, Commissioner, Sri A. Karim, Social Education Officer and Sri Kannappa spoke appreciating the fine training which the teachers have received. The Panchayat Union spent about Rs. 650/- for the conduct of this camp.

TIRUMANGALAM

Under the auspices of the Bharat Scouts and Guides Association, Tirumangalam, a preliminary training Camp for Cubmasters was held in Sri A. A. Periakatha Nadar Tope at Pudunar near Tirumangalam from July 21 to 27, 1961. 30 teachers were deputed from the Tirumangalam Panchayat Union, 2 teachers from P.K.N. High School, Tirumangalam and 1 teacher from Yuvapuri, Y.M. C.C., Madurai. On the Whole 39 teachers took the training. Sri J. D. Asirvatham, A.D.C.C., assisted by Messrs A. Swayambu, A.D.C.C., Tanjore, T. N. Bhuminathan, District Scout Organiser, Madurai and Scouter John Seeni, was in charge of this Camp. The Camp was inaugurated by Sri K. N. Pandurangan, Revenue Divisional Officer, Usilampatti on July 21, 1961. "Visitors' Evening" was held on July 26, 1961. Sri S. Venkatachalam, Tashildar, Tirumangalam presiding. Sri M. V. M. S. Rajamanickam, Secretary of the Tirumangalam Scout Association welcomed the gathering. Sri C. Somasundara Pandyan, B.A., Commissioner of the Tirumangalam Panchayat Council, and Sri M. Arunachalam, M.A., L.T., Headmaster, P.K.N. High School, Tirumangalam spoke on the occasion. There was also a display of varied and

interesting pack activities by the Campers on the occasion. The President in his concluding remarks praised the good work done at the Camp, and complimented the Campers on their splendid display. With a vote of thanks proposed by Sri Lakshminarasimhan and with singing of Jana Gana Mana, the function ended with great success. The Cubmasters' Camp broke off on July 27, 1961.

Tirumangalam Panchayat Union is the first union in Madurai District which came forward to sanction the grant liberally for conducting the Cubmasters' Training Camp. Messrs M. C. Sonai Thevar, the Chairman and Sri C. Somasundara Pandian, Commissioner of the Tirumangalam Panchayat Union Council, and Sri M. V. M. S. Rajamanickam, Secretary of the Local Scout Association, Tirumangalam, were greatly responsible for the success of this Camp.

UDAMALPET

The Scouts and Cubs of the Board High School, Udamalpet went round the town and collected Rs. 114/-towards Flood Relief on August 6 and 7, 1961.



STOP PRESS


We regret to announce the sudden demise of Sri A. Swayambu, Assistant Deputy Camp Chief (Cubs), Tanjore on August 29, 1961 at 12-25 P.M. at his residence.

It is a great loss to our Association. The Bharat Scouts and Guides will ever remember his active work in Cubbing in Tanjore District. He was also helping other Districts in running Training Courses for Cubmasters and also assisted a number of Training Courses for Scoutmasters. He recently ran a Cubmasters' Camp in Tirunelveli District from May 28 to June 3, 1961 and assisted Sri J. D. Asirvatham, Assistant Deputy Camp Chief (Cubs) in conducting a Cubmasters' Camp efficiently at Thirumangalam in Madurai District from July 21 to 27, 1961.



Another sad news from Madurai is the sudden passing away of our much respected former District Commissioner (Scouts), Madurai, **Dr. K. G. RAMA-BADRAN.**

He took an active interest in the spread of the Movement in the District.



பறவையர் விளையாட்டு (தொடர்ச்சி)

புள் புள்களுக்காக தொகுக்கப்பட்ட விளையாட்டுகளிலிருந்து கீழே இன்னும் இரண்டு விளையாட்டுகளைத் தருகிறோம்.

5. ஏரிக்கரை

தரையில் வரையப்பட்ட ஒரு பெரியவட்டம் ஏரியாகும். கோட்டிற்கு வெளியே வட்டத்தைச் சுற்றி புள் புள்கள் நிற்பர். ஒவ்வொரு புள் புள் கையிலும் ஆறு ஆறு புளியங்கொட்டையோ சிறு கற்களோ கொடுக்கப்பட்டிருக்கும். தலைவி வட்டத்தின் நடுவில் நிற்பாள். 'ஏரி' என்று அவள் கூறினால் வட்டத்தைச் சுற்றி நிற்கும் புள் புள்கள் உடனே வட்டத்திற்குள் குதித்து விடவேண்டும். 'கரை' என்று கூறினால் வட்டத்திற்கு வெளியே குதித்து விடவேண்டும். புள் புள்கள் வட்டத்திற்கு வெளியே நிற்கும் பொழுது தலைவி 'கரை' என்று கூறுகையில் அசைபவர் ஒரு காயைத் தலைவியிடம் கொடுத்துவிடவேண்டும். அவ்வாறே ஏரிக்குள் நிற்கும்போது 'ஏரி' என்று கூறுகையில் அசைபவர்களும் தம் காயை இழப்பர். எல்லாக் காய்களையும் இழந்தவர் ஏரிக்குள் அமிழ்ந்தவராவார். இவர்கள் வட்டத்தினுள் உட்காரவேண்டும். ஆட்டமுடிவில் யார் காய்களை இழக்காமல் இருக்கின்றனரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

6. இரகசிய ஓட்டம்


புள் புள்கள் ஒரு நீண்டவரிசையில் நிற்கவேண்டும். தங்கள் கைகளை பின்னால் கட்டி குழித்து பொருளை வாங்குவதற்குத் தயாராக வைத்திருத்தல் வேண்டும். தலைவி ஒரு சிறு கல்லையோ அல்லது பிற பொருளையோ 'இரகசியப் பொருளாக' கொண்டு வந்து ஒவ்வொருவரின் கையிலும் கொடுப்பது போல பாவனை செய்வாள். யார் கையில் அது கொடுக்கப்பட்டதோ அவளும் ஏனையோரைப் போல நிற்கவேண்டும். தலைவி கொடுத்துச் செல்வதாகப் பாவனை செய்து செல்லும் போது எல்லோரும் கையை மூடிக்கொள்ள வேண்டும். வரிசையின் மறு முனையைத் தாண்டி தலைவி சென்றபின் உண்மையில் இரகசியப் பொருளை உடைய புள் புள் மறு கோடியில் வரையப்பட்ட கோட்டிற்கு யாரும் கவனியாத வேளையில் ஓடவேண்டும். இவள் ஓடும் போது மற்றவர்கள் பிடிக்கவேண்டும். பிடித்துவிட்டால் இவள் தலைவி ஆவாள். பிடிபடா விட்டால் இரகசியப்பொருள் இவளுடையதாகும்.

THE NATIONAL SCOUT HOME

The construction of the National Headquarters of the Bharat Scouts and Guides is going apace. This has been possible due to the generous contributions from Governments, States, Patrons, sympathisers and Scouts and Guides of all ranks. Every one in this country should really be proud of the National Home slowly taking shape. But yet to complete the project more money is required.

Srimathi Lakshmi Mazumdar, National Chief Commissioner (Guides) and the Chairman Fund Raising Committee desires that every Scout or Guide should have opportunity to contribute his or her share and feel that he or she has put at least one brick in the National Home. For the periodical check up of the group efforts, she has barometers printed (reproduced here). Every Scout or Guide in this State will fill it up indicating the achievements made in this direction of raising funds for the National Home.

	TARGET	
	1961	1962
AUG		
JULY		
JUNE		
MAY		
APR.		
MAR.		
FEB.		
JAN.		
DEC.		
NOV.		
OCT.		
SEPT.		



Have we fulfilled our target?

We _____

Signature.....

Leader

THE SIGNIFICANCE OF SALUTE.

By "NANDHI"

Is it military or servile? who salutes first? These questions will naturally arise when one examines the significance of salute.

First of all it is a greeting: An introduction bringing us together whether it be Commissioners, Guiders or Guides. What we call 'shyness' generally is only an outcome of not knowing what to do. Some times we look the other way or pass with a 'sheepish' grin. But both parties will feel free and happy if we stop, and salute each other.

It is not military because the commissioner does not wait to be saluted by a Guider or Guide. The Chief Guide says the one who salutes first is the most observant whether it be commissioners, guiders or Guides.

It is not servile. It is the proud sign of our sisterhood, brotherhood. Here is a story told by Lord Baden Powel himself: 'A man once told me that he was just as good as anybody else, and he was blown if ever he would raise a finger to salute his so called 'betters'. He was not going to be a slave and 'kowitz' to them, not he" and so on.

That is a churlish spirit, which is common among fellows who have not been brought up as Scouts.

I did not agree with him, but I might have told him that he had the wrong idea of saluting.

A Salute is a sign between men of standing. It is a privilege to be able to salute any one.

In the old days all freemen were allowed to carry weapons and when one met another, each would hold up his right hand to show that he had no weapon in it and they met as friends”.

Therefore raising of the hand has been a proud sign always.

Apart from greeting there are other occasions when we use the salute.

At Inspection “The outward expression produces an inward impression”. What is the effect of a Guide having saluted her guide captain at Inspection? It reminds her that she is a guide alert and ready to obey orders, to sink her wishes for the good of the whole company.

At Enrolment (half salute or making the sign). Here the inward feeling is expressed by the outward salute. Saluting with the three fingers pointing upwards reminds us of our three solemn promises - whether we are making the promise or renewing the promise.

At Colours (Flag hoisting). By saluting we proclaim our loyalty and respect for what the flag stands for. We pledge ourselves to those ideals in the strength of the fellowship of all around.


No other salute greater than ours: With our three fingers held up we pledge ourselves on the greatest in us i.e. our ‘Honour’ (1) to do our utmost to serve God, our Country (2) to help others and (3) to obey the tenfold laws.

The circle formed by the thumb closing on the little finger proclaims the great Brotherhood, Sisterhood of ours round the globe, spreading peace and goodwill, all over the world.

THE SALUTE—(ITS SIGNIFICANCE)

On my honour

I promise that I will do my best



Edited and Published by Sri. P. R. Ganapathy Pillay for the Bharat Scouts and Guides, Madras State, "Wenlock Park", South Beach Road, Triplicane, Madras-5 and Printed by Sri. V. Ramachandra Iyer at the M. S. Printing Service, 94-Y, Royapettah High Road, Luz, Mylapre, Madras-4.